

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகரில் கோவிட் -19 (COVID-19) தொற்றுப் பரவலுக்கு எதிரான
பதில் நடவடிக்கை பற்றிய புதுத்தகவல்கள்:
மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் முடிவுகள்**

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 25, 2020) – மாமன்றத்தின் இன்றைய சிறப்புக் கூட்டத்தில், கோவிட் - 19 (COVID-19) தொற்றுப்பரவலுக்கு எதிரான, குறிப்பிடத்தக்க சேவைகள் மற்றும் திட்ட நிகழ்ச்சிகள் மீதான முடிவுகளுக்கு ப்ராம்ப்ட்டன் மாநகர் மன்றம் அங்கீகாரம் அளித்தது.

கூட்டத்தின் சிறப்பு அம்சங்களில் அடங்குபவை: ப்ராம்ப்ட்டன் நகரில் அவசர நிலையை பிரகடனம் செய்தல், ப்ராம்ப்ட்டன் நகர பேருந்து போக்குவரத்தில் இலவச பயணம், பேருந்தில் ஏறுதலுக்கான புதிய முறைகள் மற்றும் பேருந்து பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்களில் மாற்றங்கள், ஐந்து மாதங்களுக்கு வட்டி அல்லது தாமதக் கட்டணம் இல்லாமல் குடியிருப்பு வாசிகள் தங்கள் வரிகளைச் செலுத்துவதற்கான தகுதி பெறுதல் மற்றும் நகரம் முழுக்கவுமாக சமூகத்தை விட்டு விலகியிருத்தலை போதிப்பதற்கான முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்.

அவசர நிலை

மார்ச் 24 ஆம் தேதியன்று, நகரின் மாமன்றக் கூட்டத்தின் ஆலோசனை, மற்றும் நகரின் அவசர நிலை மேலாண்மைக்கான அணியின் பரிந்துரை, ஆகியவற்றின்பேரில், நகரின் மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்கள், நகரின் அவசர நிலை மேலாண்மை திட்டப்படி (Emergency Management Plan) ப்ராம்ப்ட்டன் நகரில் ஒரு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதில் உதவுவதற்கான ஒன்ட்டேரியோ பிரதேசத்தின், மற்றும் ரீஜன் ஆஃப் பீல் பிராந்தியத்தின், முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவே இந்த குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

ஒரு அவசர நிலையைப் பிரகடனம் செய்வது என்பது வழக்கத்திற்கு மாறான அசாதாரணமான சூழல்களை சமாளிப்பதற்கான வழிமுறைகளை வழங்குவதுடன் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட கூடுதல் ஆதார வளங்களையும் நமக்கு காட்டலாம். கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலின் தாக்கங்களை முன்கூட்டியே தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், மேலும் அதிக வளைந்துகொடுக்கும் தன்மை, மற்றும் விரைவான தன்மை ஆகியவற்றை அனுமதிப்பதன் மூலம் நகரில் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வருகின்ற அவசர நிலை முயற்சிகளுக்கு இந்தப் பிரகடனம் உதவும்.

ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து பற்றிய புதிய செய்திகள்

மார்ச் 21 ஆம் தேதி சனிக்கிழமை முதல், பயணிகள் பயணக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை மற்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை, அவர்கள் பேருந்தின் பின் வாசல் வழியாக மட்டுமே பேருந்தினுள் ஏற முடியும். மாற்றுத்திறன் தேவைகள் கொண்ட பயணிகள், பேருந்தின் முன்வாசலில் ஏறுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள சரிவு மேடையை உபயோகிக்கலாம்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கூடுதல் பேருந்துகள் விடப்படும். அவற்றுக்கான விபரங்களை [இங்கு](#) காணலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான பேருந்து சேவைகள் அவற்றுக்கான வழக்கமான கால அட்டவணைப்படியே தொடரும். 185 க்ளார்க் புலிவார்டு (Clark Boulevard) மற்றும் 130 சாண்டல்வுட் பார்க்வே வெஸ்ட் (Sandalwood Parkway West) ஆகிய இடங்களில் இருக்கும் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து அலுவலகங்கள் பொதுமக்களுக்கான சேவையின்றி மூடப்படும்.

சமுதாயத்தினுள் கோவிட் - 19 (COVID-19) தொற்று பரவலைக் குறைப்பதில் உதவுமுகமாக, மார்ச் 23 ஆம் தேதியன்று பல தரப்பட்ட கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகள் பற்றி [இங்கு](#) மேலும் அறியலாம்

சொத்து வரி தள்ளிப்போடுதல்

கோவிட் - 19 (COVID-19) தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்தை குறைக்கும் வகையில், ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாக அமைப்பினர், மார்ச் 18 முதல் ஆகஸ்ட் 19, 2020 வரையிலான ஐந்து மாத காலத்திற்கு வரி செலுத்தும் தொகைகள் மீதான வட்டி, மற்றும் தாமதக் கட்டணம் ஆகியவற்றுக்கு விலக்கு கொடுத்திருக்கிறார்கள். அதாவது, அபராதம் மற்றும் வட்டி இவையேதுமில்லாமல் ஆகஸ்ட் 19, 2020 தேதிவாக்கில் இடைக்கால வரிக்காக பணம் செலுத்த ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாக அமைப்பினர் குடியிருப்புவாசிகளை அனுமதிக்கிறார்கள்.

இப்போது தொடர்ந்து செலுத்தப்படும் தொகைகள் நகர நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரவு வைக்கப்பட்டுவிடும். தொகைகளை நிதி நிறுவனங்களில் செலுத்தலாம், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை மூலம் செய்யலாம், அல்லது நகர் மன்றத்தில், வாகன நிறுத்த காரேஜ் இன் லிஃப்ட் - க்கு பக்க வாட்டில் வைக்கப்பட்டு இருக்கும் 'ட்ராப் பாக்ஸ்' பெட்டியில் இடலாம் மேலும் தகவல்களுக்கு படிக்கவும்: [நகரின் வரி செலுத்தல் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் \(City's Tax Payment FAQs\)](#).

சமூகத்தை விட்டு விலகியிருத்தலை அதிகாரபூர்வமாக அமல் படுத்துதல்

கோவிட் - 19 (COVID-19) தொற்றுப் பரவலை முன் கூட்டியே தடுப்பதில் சமூகத்தை விட்டு விலகியிருத்தல் மற்றும் உடல்நீதியாக பிரிந்திருத்தல் என்னும் சுய விதிகள் ஆற்றும் பங்கினை நகர் மன்றம் உணர்ந்திருக்கிறது; இதனால்தான் கோவிட் - 19 (COVID-19) தொற்றுப் பரவல் பேரிலான அவசரநிலையின்போது சமூகத்தை விட்டு விலகியிருத்தல் மற்றும் உடல்நீதியாக பிரிந்திருத்தல்

ஆகியவற்றை அதிகாரபூர்வமாக அமல்படுத்துவதற்கான ஒழுங்குறை விதிகளை தயார் செய்யுமாறு தன் பணியாளர்களை நகர் மன்றம் கேட்டுக்கொண்டது.

புதிதாக அமைக்கப்பட்ட புதிய ஒழுங்குமுறையானது கீழ்க்கண்டவை மற்றும் அவை மட்டுமே அல்லாதவற்றையும் உள்ளடக்கும்: தன்னுடன் வசித்துவரும் குடும்ப நபர்கள் அல்லாதவர்களுடன் நபருக்கு நபர் 2.0 மீட்டர் இடைவெளி கொண்டிருத்தல்; பொது விளையாட்டு மைதானங்களை உபயோகிப்பதில் வரையறைகள் மற்றும்/அல்லது தடைகட்டுப்பாடுகள்.

இணைப்பிலேயே இருங்கள்

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தினர் தமது குடியிருப்பு வாசிகளுக்கு தகவல்கள் அளித்தபடி இருப்பதுடன், கோவிட் -19 (COVID-19) தொற்று பரவல் மீது நகர நிர்வாகத்தினரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி புதிதாக கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதையும் தொடர்ந்து செய்ய கடமையுணர்வு கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட முடிவுகள் மற்றும் கோவிட் - 19 (COVID-19) தொற்றுப்பரவலுக்கு எதிராக நகரத்தின் நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகள் பற்றிய தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/COVID19 அல்லது @CityBrampton ஐ [Twitter](https://twitter.com/CityBrampton), [Facebook](https://www.facebook.com/CityBrampton) மற்றும் [Instagram](https://www.instagram.com/CityBrampton). ஆகியவற்றில் பின்பற்றவும்

மேலும் தகவல்களுக்கு

- [ப்ராம்ப்ட்டன் நகரம் கோவிட் -19 \(City of Brampton COVID-19\)](#)
- [பீல் பொதுமக்கள் ஆரோக்கியம்-நாவல் கொரொனா வைரஸ் \(கோவிட் -19\) \[\(Peel Public Health – Novel Coronavirus \(COVID-19\)\)\]](#)
- [ஒன்ட்டேரியோ பிரதேசம்; சுகாதார அமைச்சகம்: -நாவல் கொரொனா வைரஸ் \(கோவிட் - 19\) \[Novel Coronavirus \(COVID-19\)\]](#)
- [கோவிட் - 19 \(COVID-19\) தொற்று பரவலுக்கு எதிராக ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அவசர நிலையை பிரகடனம் செய்திருக்கிறது](#)
- [ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் தனது குடியிருப்பு வாசிகளுக்கு வரிகள் கட்டுவதை ஐந்து மாதங்களுக்கு ஒத்திவைத்து அபராதங்களுக்கு விலக்கு அளிக்கிறது](#)
- [ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்தில் இலவச பயணம், பின் வாசல் வழியாக பேருந்தில் ஏறும் வசதி, பேருந்தில் பாதியளவு பயணிகளே இருக்கும் வசதி இன்னும் பல வசதிகள் மார்ச் 21 முதல்](#)

அறிஞர் கூற்றுக்கள்

“வரவிருக்கும் மாதங்களை நாம் கடந்து செல்கையில், கோவிட்- 19 (COVID-19) தொற்று பரவுதலை முன் கூட்டியே தடுத்து நமது சமூகத்தை பாதுகாப்பாக வைப்பதில் உதவுவதற்கான தனது எந்த முயற்சிகளையும் நகர நிர்வாகம் விட்டுவைக்காது. நகர் மன்றம், அதன் பணியாளர்கள் மற்றும் நமது

சமூகத்தினர் ஆகியோருக்கு, அவர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றி கூற விரும்புகிறேன்.”

பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகர் மன்றம்

“நகர் மன்றத்தின் இன்றைய கூட்டமானது, ப்ராம்ப்ட்டன் நகரில் கோவிட் -19 (COVID-19) தொற்றுப்பரவலுக்கு எதிரான சேவைகளில் இருக்கும் மாற்றங்கள் சம்பந்தமான சமீபத்திய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் வாய்ப்பினை அளித்தது. இந்த முடிவுகளை நகர் மன்றம் வரன்முறைப்படுத்துவது என்பது ப்ராம்ப்ட்டன் நகரில் கோவிட்- 19 (COVID-19) தொற்று பரவுவதால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க எங்கள் அணி எடுக்கும் பதில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த உதவும்.”

டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca

N
N
C
S
C
9